

சீ பீ சீ பைனான்ஸ் (வரையறுக்கப்பட்டது)

முன்னர் செரண்டிப் நிதி லிமிடெட் என்று அழைக்கப்பட்டது

Fitch Rating 'A(Ika)' / Stable

(கொமர்ஷல் பாங்க் ஒப் சிலோன் பீ.எல்.சி இன் முழு உரிமை வாய்ந்த துணை நிறுவனம்)

டிசம்பர் 31, 2021 இல் உள்ளவாறான கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரசாரம் - நிதித்தொழில் சட்டம் இல. 42 (2011) பிரிவு 29(2) இன் படி



KPMG
(Chartered Accountants)
32A, SirMohamedMacanMarkarMawatha,
P. O. Box 186,
Colombo 00300, Sri Lanka.

Tel +94 - 11 542 6426
Fax +94 - 11 244 5872
Internet +94 - 11 244 6058
www.kpmg.com/ik

INDEPENDENT AUDITOR'S REPORT

TO THE SHAREHOLDERS OF CBC FINANCE LIMITED

Report on the Audit of the Financial Statements

Opinion

We have audited the financial statements of CBC Finance Limited ("the Company"), which comprise the statement of financial position as at 31 December 2021, and the statement of profit or loss and other comprehensive income, statement of changes in equity and statement of cash flows for the period then ended, and notes to the financial statements, including a summary of significant accounting policies.

In our opinion, the accompanying financial statements give a true and fair view of the financial position of the Company as at 31 December 2021, and of its financial performance and its cash flows for the period then ended in accordance with Sri Lanka Accounting Standards.

Basis for Opinion

We conducted our audit in accordance with Sri Lanka Auditing Standards (SLAuSs). Our responsibilities under those standards are further described in the Auditor's Responsibilities for the Audit of the Financial Statements section of our report. We are independent of the Company in accordance with the Code of Ethics issued by CA Sri Lanka (Code of Ethics) and we have fulfilled our other ethical responsibilities in accordance with the Code of Ethics. We believe that the audit evidence we have obtained is sufficient and appropriate to provide a basis for our opinion.

Other Information

Management is responsible for the other information. These financial statements do not include the other information.

Our opinion on the financial statements do not cover the other information and we do not express any form of assurance conclusion thereon.

Responsibilities of Management and Those Charged with Governance for the Financial Statements

Management is responsible for the preparation of financial statements that give a true and fair view in accordance with Sri Lanka Accounting Standards, and for such internal control as management determines is necessary to enable the preparation of financial statements that are free from material misstatement, whether due to fraud or error.

In preparing the financial statements, management is responsible for assessing the Company's ability to continue as a going concern, disclosing, as applicable, matters related to going concern and using the going concern basis of accounting unless management either intends to liquidate the Company or to cease operations, or has no realistic alternative but to do so.

Those charged with governance are responsible for overseeing the Company's financial reporting process.

Auditor's Responsibilities for the Audit of the Financial Statements

Our objectives are to obtain reasonable assurance about whether the financial statements as a whole are free from material misstatement, whether due to fraud or error, and to issue an auditor's report that includes our opinion. Reasonable assurance is a high level of assurance, but is not a guarantee that an audit conducted in accordance with SLAuSs will always detect a material misstatement when it exists. Misstatements can arise from fraud or error and are considered material if, individually or in the aggregate, they could reasonably be expected to influence the economic decisions of users taken on the basis of these financial statements.

As part of an audit in accordance with SLAuSs, we exercise professional judgment and maintain professional skepticism throughout the audit. We also:

- Identify and assess the risks of material misstatement of the financial statements, whether due to fraud or error, design and perform audit procedures responsive to those risks, and obtain audit evidence that is sufficient and appropriate to provide a basis for our opinion. The risk of not detecting a material misstatement resulting from fraud is higher than for one resulting from error, as fraud may involve collusion, forgery, intentional omissions, misrepresentations, or the override of internal control.
- Obtain an understanding of internal control relevant to the audit in order to design audit procedures that are appropriate in the circumstances, but not for the purpose of expressing an opinion on the effectiveness of the Company's internal control.
- Evaluate the appropriateness of accounting policies used and the reasonableness of accounting estimates and related disclosures made by management.
- Conclude on the appropriateness of management's use of the going concern basis of accounting and, based on the audit evidence obtained, whether a material uncertainty exists related to events or conditions that may cast significant doubt on the Company's ability to continue as a going concern. If we conclude that a material uncertainty exists, we are required to draw attention in our auditor's report to the related disclosures in the financial statements or, if such disclosures are inadequate, to modify our opinion. Our conclusions are based on the audit evidence obtained up to the date of our auditor's report. However, future events or conditions may cause the Company to cease to continue as a going concern.
- Evaluate the overall presentation, structure and content of the financial statements, including the disclosures, and whether the financial statements represent the underlying transactions and events in a manner that achieves fair presentation.

We communicate with those charged with governance regarding, among other matters, the planned scope and timing of the audit and significant audit findings, including any significant deficiencies in internal control that we identify during our audit.

Report on Other Legal and Regulatory Requirements

As required by section 163 (2) of the Companies Act No. 07 of 2007, we have obtained all the information and explanations that were required for the audit and, as far as appears from our examination, proper accounting records have been kept by the Company.

CHARTERED ACCOUNTANTS
Colombo, Sri Lanka
30 March 2022

M.R. Mhular FCA T.J.S. Rajapakse FCA P.V.S. Perera FCA C.P. Jayatilake FCA
J.S. Rajapakse FCA W.W.J.C. Perera FCA M.S. Joseph FCA
Ms. S.M.B. Jayasekera FCA W.K.D.C. Abeyaratne FCA S.T.D.L. Perera FCA
G.A.U. Kanurathne FCA R.M.D.B. Rajapakse FCA Ms. B.K.D.T.N. Rodrigo FCA
R.H. Rajan FCA M.N.M. Shameel FCA Ms. C.T.K.N. Perera FCA
A.M.R.P. Abthasoon ACA Ms. P.M.K. Sumarasekera FCA
Principals - S.R.L. Perera FCMA(UK), LL.B. Attorney-at-Law, H.S. Goonewardene ACA,
W.A.A. Weerasekera FCA, ACMA, MRICS

KPMG, a Sri Lankan Partnership and a member firm of the KPMG global organization of independent member firms affiliated with KPMG International Limited, a private English company limited by guarantee. All rights reserved.

முற்றும் அடங்கிய வருமான கூற்று	31 டிசம்பர் 2021 இல் முடிவடைந்த 09 மாதங்களுக்கு	2021 மார்ச் 31 உடன் முடிவடைந்த வருடத்திற்கானது
காலப்பகுதிக்கான இலாபம்	33,243,064	64,490,579
ஏனைய விரிவான வருமானம்	-	-
மீள்மதிப்பீட்டு மிகையில் ஏற்பட்ட மிகை (தேறியது)	-	-
நலத்திட்டங்களின் மதிப்பீட்டில் முழுமையான இலாபம் / (நட்டம்)	(1,772,400)	(838,044)
ஏனைய முற்றும் அடங்கிய வருமானத்தினூடே சீர் மதிப்பீட்டிடுவனவற்றிலான தேறிய மாற்றம் / நிதியியல் முதலீடுகள்	117,059	539,307
கழிக்குக : ஏனைய முற்றும் அடங்கிய வருமானக் கூற்றின் கூறுகளிலான வரிச் செலவினம் வருமானம்	467,123	71,697
வரிவீத மாற்றத்தின் தாக்கம்	-	4,485,576
ஏனைய முற்றும் அடங்கிய வருமானம்	(1,188,218)	4,258,536
காலப்பகுதிக்கான முற்றும் அடங்கிய வருமானம்	32,054,846	68,749,115

தேரிவு செய்யப்பட்ட செயற்பாட்டு குறிகாட்டிகள்	31 டிசம்பர் 2021 இல் உள்ளவாறானது	31 மார்ச் 2021 இல் உள்ளவாறானது
ஒழுங்குபடுத்தல் மூலதன நிறைவு குறிகாட்டி		
மைய மூலதனம் (படி 1) (ரூ.'000)	3,167,519	3,135,622
மொத்த மூலதனம் (ரூ.'000)	3,167,519	3,135,622
மைய மூலதன நிறைவு விகிதம் இடர் சீராக்கப்பட்ட சொத்துக்களின் % இல் ஆன மைய மூலதனம் (ஆகக் குறைந்தது 7.0%) (2021.03.31 - 6.5%)	25.49%	26.57%
மொத்த மூலதன நிறைவு விகிதம், இடர் சீராக்கப்பட்ட சொத்துக்களின் % இல் ஆன மைய மூலதனம் (ஆகக் குறைந்தது 11.0%) (2021.03.31 - 10.5%)	25.49%	26.57%
மொத்த மூலதனத்திற்கான மொத்த வைப்பு பொறுப்பு விகிதம் (குறைந்தது 10%)	62.49%	64.80%
சொத்துக்களின் தரம் (கடன் பட்டியலின் தரம்)		
மொத்த செயற்பாடா கடனுதவி (ரூ.'000)	1,302,619	1,270,896
மொத்த செயற்பாடா கடனுதவி விகிதம் (%)	13.14%	14.08%
தேறிய செயற்பாடா கடனுதவி விகிதம் (%)	1.30%	3.48%

இலாப விகிதம் (%)	31 டிசம்பர் 2021 இல் உள்ளவாறானது	31 மார்ச் 2021 இல் உள்ளவாறானது
வட்டி மிகை	6.23%	6.21%
சொத்துக்கள் மீதான திரும்பல் (வரிக்கு முன்)	0.88%	1.50%
ஊரிமை மீதான திரும்பல் (வரிக்கு பின்)	1.03%	2.40%
ஒழுங்குபடுத்தல் திரவத்தன்மை (ரூ.'000)		
தேவையான ஆகக் குறைந்த திரவச்சொத்து	533,463	327,138
கையிருப்பிலுள்ள திரவச்சொத்து	967,794	859,160
தேவையான ஆகக் குறைந்த அரசாங்க பிணைகள்	464,804	247,734
கையிருப்பிலுள்ள அரசாங்க பிணைகள்	836,440	536,036
விஞ்ஞானத் தகவல்கள்		
ஊழியர் எண்ணிக்கை	145	145
கிளைகள் எண்ணிக்கை	10	10
சேவை வழங்கும் நிலையங்கள் எண்ணிக்கை	0	0
நகை அடகு வழங்கும் நிலையங்கள் எண்ணிக்கை	0	0

உறுதிப்படுத்தல்

கீழே கையொப்பமிட்டிருக்கும் சீபீசீ பைனான்ஸ் (வரையறுக்கப்பட்டது) நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் தலைமை நிதி அலுவலர் ஆகிய நாங்கள் கூட்டாக பின்வருவனவற்றை இணைந்து உறுதிப்படுத்துகிறோம்.

(அ) மேலே தயாரிக்கப்பட்டுள்ள கூற்றுக்கள் இலங்கை மத்திய வங்கியினால் விவரிக்கப்பட்ட படிவம் மற்றும் வரைவிக்கணங்களுக்கு இசைவாக தயாரிக்கப்பட்டுள்ளன.

(ஆ) இக் கூற்றில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்கள் கணக்காய்வு செய்யப்பட்ட கூற்றுக்களில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டவையாகும்.

.....(ஒப்பம்)

டி.எம்.பி.என் திசாநாயக்க

முகாமைத்துவ பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி

திகதி:- 30.03.2022

.....(ஒப்பம்)

ஜி.பி.பி.பெரரா

தலைமை நிதி அலுவலர்

திகதி:- 30.03.2022

வருமானக்கூற்று	31 டிசம்பர் 2021 இல் முடிவடைந்த 09 மாதங்களுக்கு	2021 மார்ச் 31 உடன் முடிவடைந்த வருடத்திற்கானது
வட்டி வருமானம்	867,325,363	963,004,076
வட்டிச் செலவினம்	(334,440,001)	(480,981,089)
தேறிய வட்டி வருமானம்	532,885,362	482,022,987
கட்டணம் மற்றும் தரகு வருமானம்	47,139,286	61,590,055
கட்டணம் மற்றும் தரகு செலவினங்கள்	(2,733,253)	(1,341,109)
தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம்	44,406,033	60,248,946
ஏனைய தொழிற்பாட்டு வருமானம்	30,200,763	33,315,321
மொத்த தொழிற்பாட்டு வருமானம்	607,492,158	575,587,254
கடன்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை பெறுமதி குறைப்பு	(308,796,124)	(196,479,621)
தேறிய தொழிற்பாட்டு வருமானம்	298,696,034	379,107,633
ஊழியச் செலவினங்கள்	(89,536,207)	(104,423,835)
தேயமானம் மற்றும் பதிவழிப்பு	(27,276,191)	(29,804,077)
ஏனைய தொழிற்பாட்டு செலவினங்கள்	(68,434,520)	(74,626,468)
முதலீட்டுச்சொத்துக்கள் மீதான நியாயப்பெறுமதி இழப்பு	-	(7,711,634)
நிதிச் சேவைகள் மீதான வரிக்கு முன்னரான தொழிற்பாட்டு இலாபம்	113,449,116	162,541,619
நிதியியல் சேவைகள் மீதான வரிகள்	(25,336,328)	(33,098,736)
வரிக்கு முன்னரான இலாபம்	88,112,788	129,442,883
வரிச் செலவினங்கள்	(54,869,724)	(64,952,304)
காலப்பகுதிக்கான இலாபம்	33,243,064	64,490,579

சாதாரண பங்குகொன்றிற்கான அடிப்படை வருமானம்	0.15	0.35
---	------	------

நிதியியல் நிலைமைக் கூற்று	31 டிசம்பர் 2021 இல் உள்ளவாறானது	31 மார்ச் 2021 இல் உள்ளவாறானது
	ரூ.	ரூ.

சொத்துக்கள்	31 டிசம்பர் 2021 இல் உள்ளவாறானது	31 மார்ச் 2021 இல் உள்ளவாறானது
காசு மற்றும் காசுக்கு சமமானவைகள்	154,599,310	324,309,571
நிதியியல் முதலீடுகள்	838,541,192	739,313,591
கடன் மற்றும் வருமதிகள்	8,712,636,883	8,070,139,117
முதலீட்டு பண்புகள்	25,150,000	25,150,000
ஆதனம், பொறிகள், உபகரணங்கள் மற்றும் பயன்பாட்டு உரிமையுடைய சொத்துக்கள்	329,578,292	289,531,739
கட்டிடவளாகா சொத்துக்கள்	29,393,058	31,199,041
பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள்	193,579,595	195,023,364
ஏனைய சொத்துக்கள்	29,569,726	26,236,364
மொத்தச் சொத்துக்கள்	10,313,048,056	9,700,902,787
பொறுப்புக்கள்		
வாடிக்கையாளர்களுக்குச் செலுத்தப்பட வேண்டியவை	5,068,847,716	4,838,979,172
வங்கிகளுக்குச் செலுத்தப்பட வேண்டியவை	1,769,503,838	1,411,123,680
நடப்பு வரி பொறுப்புக்கள்	44,140,864	101,505,099
ஏனைய பொறுப்புக்கள்	175,542,865	126,336,909
மொத்தப் பொறுப்புக்கள்	7,058,035,283	6,477,944,860
உரிமையாண்மை		
கூறப்பட்ட மூலதனம்	3,254,999,963	3,254,999,963
நியதிச் சட்ட ஒதுக்கம்	31,349,432	29,687,279
ஏனைய ஒதுக்கங்கள்	107,642,123	107,483,317
தேக்கி வைக்கப்பட்ட வருவாய்கள்	(138,978,745)	(169,212,632)
மொத்த உரிமையாண்மை	3,255,012,773	3,222,957,927
மொத்த பொறுப்புக்கள் மற்றும் உரிமையாண்மை	10,313,048,056	9,700,902,787

இவ்வாண்டில், நிறுவனமானது இலங்கை இறைவரி திணைக்களத்தின் அனுமதியுடன் அதன் நிதியாண்டை மார்ச் 31 இலிருந்து டிசம்பர் 31 இற்கு மாற்றம் செய்தது. இம்மாற்றமானது, தலைமை நிறுவனத்தின் நிதியாண்டுடன் இணங்கும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதற்கிணங்க, 2021 ஆம் ஆண்டுக்கான நிதிக்கூற்றுக்கள் டிசம்பர் 31 உடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களுக்கானவையாகும்.

தலைமை அலுவலகம்: இல.187, கட்டுகஸ்தோட்டை வீதி, கண்டி
081-2200272 / 081-2213495-6
www.cbcbfinance.lk
info@cbcbfinance.lk

